

**READ**

Notified area	Loanee farmers		Non-loanee farmers		
	Loaning period	Final cut-off date for receipt of declarations by AIC	Cut-off date for receipt of proposals by bank branches/PACS	Final cut-off date for receipt of declarations by AIC	Cut-off dates for receipt of yield data by AIC
(1)	(2)	(3)	(4)	(5)	(6)
Puducherry region.	1-8-2010 to 30-11-2010	31-12-2010	30-11-2010 (or) 1 month from date of planting/sowing whichever is earlier.	31-12-2010	30-4-2011
Karaikal region.	1-8-2010 to 31-12-2010	28-2-2011	15-12-2010 (or) 1 month from date of planting/sowing whichever is earlier.	15-1-2011	31-5-2011
Yanam region.	1-10-2010 to 31-3-2011	30-4-2011	31-12-2010 (or) 1 month from date of planting/sowing whichever is earlier.	31-1-2011	31-5-2011

2. All other terms and conditions in the G.O. Rt. No. 2/Co-op., dated 28-6-2010 remain unchanged.

(By order of the Lieutenant-Governor)

**M. GUNASEKARAN,**  
Under Secretary to Government (Co-op.).

**ILANGO ADIGAL GOVERNMENT HIGHER  
SECONDARY SCHOOL**

*Puducherry, the 8th February 2011.*

**TENDER NOTICE**

Sealed tenders offering the rate per kilogram are invited for the sale of old answer scripts and newspapers belonging to this Institution.

Rate per  
kilogram

- (1) Old English newspapers . . ₹  
(2) Old Tamil newspapers . . ₹  
(3) Old Examination answer . . ₹  
paper (Quarterly, half-yearly  
and annual).

2. The sealed tenders should be addressed to the Principal, Ilango Adigal Government Higher Secondary School Muthirapalayam, Puducherry-9 superscribing on the envelope as 'Tender for old examination answer scripts and newspapers should reach the undersigned on or before 11-4-2011 at 11.00 a.m. The tenders will be opened at 11.30 a.m. on the same day in the presence of the tenderers.

3. The intending tenderers should deposit an amount of ₹ 100 (Rupees one hundred only) as earnest money deposit before opening the tenders. The earnest money deposit will be refunded to the unsuccessful tenderer after the highest tender is accepted.

4. Tenders received after the due date and time will be rejected.

5. The successful tenderer should pay the full amount immediately and clear the items within 24 hours at his own cost and risk failing which the earnest deposit will be forfeited to the Government.

6. No claim on the quantity and quality of the articles will be admitted once the highest tender is accepted.

7. The intending tenderers may inspect the articles during the office hours on any working day.

8. The undersigned reserves the right to accept or reject any or all tenders without assigning any reason.

9. This office will not be held responsible for the safe custody or damage of the articles once the tender is finalised.

**VICE-PRINCIPAL.**

**புதுச்சேரி கதர் மற்றும் கிராமத் தொழில் வாரியம்**

மறு டெண்டர் மற்றும் பகிரங்க ஏல விற்பனை அறிவிப்பு

இவ்வாரியத்திற்குச் சொந்தமானதும், பயனற்றதாகவும் கருதப்படும் வால்ரேக், டிஸ்பிளே கவுண்டர், ஷோகேஸ் மற்றும் எலக்ட்ரிக்ஸ் பிடிங்ஸ் ஆகிய பொருட்கள் எண் 271, மகாத்மா காந்தி ரோடு, முத்தியால்பேட்டை, புதுச்சேரியில் உள்ளன. இவை எப்படி உள்ளதோ அதே நிலையில் சீலிட்ட டெண்டர் மற்றும் பகிரங்க ஏலம் (Re-Tender-cum-Auction Sale) மூலம் விற்பனை செய்யப்படும். தேவைப்படுவோர் சீலிட்ட டெண்டர் மற்றும் பகிரங்க ஏல விற்பனை படிவத்தினைப் பூர்த்தி செய்து சீலிட்ட கவரில் “வால்ரேக், டிஸ்பிளே கவுண்டர் மற்றும் எலக்ட்ரிக்ஸ் பிடிங்ஸ் வாங்குவதற்கான டெண்டர்” எனக் குறிப்பிட்டு தலைமைச் செயல் அலுவலர், புதுச்சேரி கதர் மற்றும் கிராமத் தொழில் வாரியம் அலுவலகத்துக்கு நேரிடையாகவோ அல்லது பதிவுத் தபால் மூலமாகவோ 28-2-2011 அன்று மாலை 3.30 மணிக்குள்ளாக கிடைக்கும்படி விண்ணப்பித்துக் கொள்ளவும். சீலிட்ட டெண்டர் 28-2-2011 அன்றே மாலை 4.00 மணியளவில் இதற்காக நியமிக்கப்பட்டுள்ள டெண்டர் கமிட்டி முன்னிலையில் பிரிக்கப்பட்டு பரிசீலிக்கப்படும். டெண்டர் அனுப்புவோர் டேவணித் தொகையாக ரூ. 1,000 (ரூபாய் ஆயிரம் மட்டும்) தலைமைச் செயல் அதிகாரி, புதுச்சேரி கதர் மற்றும் கிராமத் தொழில் வாரியம் என்ற பெயரில் டிமாண்ட் டிராப்டாக அல்லது பேங்கர்ஸ் செக் ஆக எடுத்து டெண்டர் மற்றும் பகிரங்க ஏலம் விற்பனை படிவத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

மேற்கண்ட பொருட்களைப் பார்வையிட விரும்புவோர் தலைமைச் செயல் அலுவலர், புதுச்சேரி கதர் மற்றும் கிராமத் தொழில் வாரியம், புதுச்சேரி அவர்களிடம் முன் அனுமதி பெற்று அலுவலக நேரத்தில் பார்வையிடலாம். ஏல நிபந்தனைகள் மற்றும் படிவத்தினை அலுவலக நாட்களில் புதுச்சேரி கதர் மற்றும் கிராமத் தொழில் வாரிய அலுவலகத்தில் 28-2-2011 அன்று மாலை 3.00 மணிவரை பெற்றுக்கொள்ளலாம். ஏல விற்பனை படிவம் புதுச்சேரி கதர் மற்றும் கிராமத் தொழில் வாரிய அலுவலகத்தில் கிடைக்கும்.

**இணைப்பு**

வரிசை எண்	பொருட்களின் விபரம்	எண்ணிக்கை
(1)	(2)	(3)
		No/Nos.
1	4' சிங்கிள் டைப் டியுப்லைட் செட் (பழைய பாக்ஸ் மாடல்).	2
2	4' சிங்கிள் டைப் டியுப்லைட் செட் (பழைய பாக்ஸ் மாடல்).	1
3	4' டபுள் டைப் டியுப்லைட் செட் (பழைய பாக்ஸ் மாடல்).	2
4	48" சீலிங்ஃபேன் ரெகுலேட்டருடன்	2
5	வால்ரேக் 50 cm. x 2.35 m. x 2.45 m. (old)	1
6	வால்ரேக் 50 cm. x 2.35 cm. x 2.60 m. (old)	1
7	டிஸ்பிளே கவுண்டர் 50 cm. x 88 cm. x 2.35m. (old)	1
8	டிஸ்பிளே கவுண்டர் 40 cm. x 85 cm. x 1.90 (old)	1
9	ஷோகேஸ் டிரேக் 90 cm. x 15 cm. x 2.40 m.(old)	1
10	அலுமினியம் சேனல் பொருத்தப்பட்ட கண்ணாடி பார்டிசீயன் மற்றும் கண்ணாடி கதவுடன் (2.35 m. x 2.40 m. )	1
11	சாதா டியுப் டைட் செட் (பழையது)	2
12	எக்ஸாஸ்ட் ஃபேன்	1
13	கேஷ் மேஜை 0.60 x 1.50 x 0.80	1
14	பெயர்ப் பலகை 8' x 3' (damaged)	1
15	கார்னர் வால்ரேக் கண்ணாடியுடன் (old)	1
16	கண்ணாடி (Mirror) size 1.23 x 0.37 (old)	1

புதுச்சேரி, 2011 *வரூப்* பிப்ரவரி மீ 11 *உ.*

**ம. தினேஷ்,**  
தலைமைச் செயல் அலுவலர்.

புதுச்சேரி அரசு

**துணை ஆணையர் (கலால்) அலுவலகம்**

எண் A.S.3(B)/08-09/DCE/RR/2011/18

**5-ஆம் நெ. நழனா**

(27-வது பிரிவு)

ஜப்தி நோட்டீஸ்

புதுச்சேரி, லாஸ்பேட்டை, சுப்ரமணியர் கோயில் தெருவில் வசிக்கும் திரு. க. சிவகுமார், த/பெ. கலிவரதன் (முந்தைய குத்தகைதாரர்-சாராயக்கடை எண் 3/B/2008-09) மற்றும் ஜாமீன்தாரர் திருமதி S. வசந்தா, க/பெ. சேதுராமன் என்பவருக்குப் பிறப்பிக்கப்பட்ட நோட்டீஸ்.

இதனால் தங்களுக்குத் தெரிவிப்பதென்னவென்றால் ₹ 12,79,506 மற்றும் வட்டி செலுத்தும்படியாக கிரமப்படி எழுத்து மூலமாய் உம்மைக் கேட்டிருந்தும், அந்தத் தொகையை நீர் செலுத்தாதிருக்கிறபடியால் அல்லது செலுத்தாதிருப்பதற்குப் போதுமான காரணம் காட்டாதிருக்கிறபடியால் உமக்குச் சொந்தமாயிருக்கும் கீழ்க்கண்ட அட்டவணையில் உள்ள நிலம்/மனைகள் இதனால் ஜப்தி செய்யப்பட்டிருக்கிறது. மேலும் உம்மிடமிருந்து சேரவேண்டிய பாக்கி வட்டி சகிதமாகவும் இதர செலவுகள் சகிதமாகவும் 2011-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25-ஆம் தேதிக்குள் செலுத்தப்பட்டாலொழிய, மேற்படி நிலமானது சட்டகிரமப்படி ஏலத்துக்குக் கொண்டுவரப்படும். இன்னும் உமக்குத் தெரிவிப்பதென்னவென்றால் இந்த ஜப்தி நோட்டீஸ் தேதியிலிருந்து இதனால் ஜப்தி செய்யப்பட்ட உம்முடைய நிலம் விற்பனை தேதி வரையில் அந்த நிலத்தின்மேல் ஏற்படும் சகல கிஸ்திகளையும் செலுத்துவதற்கு நீர் உத்தரவாதியாயிருப்பதுமில்லாமல் அந்தப்படி உத்தரவாதியாயிருப்பதாகக் கருதவும்படுவீர். மேலும் மேற்படி கிஸ்தி நிலத்தீர்வை பாக்கியைப்போல் உம்மிடத்திலிருந்து டிமாண்ட் செய்து வசூலிக்கப்படும்.